



தகவல் தொழிநுட்ப முகாமைத்துவ திணைக்களம்



செயலாற்றுத்திறன் அறிக்கை

2023

© 2023 தகவல் தொழில்நுட்ப முகாமைத்துவத் திணைக்களம்

தகவல் தொழில்நுட்ப முகாமைத்துவத் திணைக்களம்

செயலகம்

கொழும்பு 01

இலங்கை

dgitm@itmd.treasury.gov.lk

<https://www.treasury.gov.lk>

2023 ஆம் ஆண்டுக்கான வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
தகவல் தொழில்நுட்ப முகாமைத்துவத் திணைக்களம்
செலவினத் தலைப்பு இல. 329

உள்ளடக்கம்

- அத்தியாயம் 01 - நிறுவனத்தின் விவரம் / நிறைவேற்றுப் பொழிப்பு
- அத்தியாயம் 02 - முன்னேற்றம் மற்றும் எதிர்கால நோக்கு
- அத்தியாயம் 03 - வருடத்துக்கான ஒட்டுமொத்த நிதிச் செயலாற்றுகை
- அத்தியாயம் 04 - செயலாற்றுகை சுட்டிகள்
- அத்தியாயம் 05 - நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை (SDG) அடையும் செயலாற்றுகை
- அத்தியாயம் 06 - மனித வள விபரம்
- அத்தியாயம் 07 - இணக்க அறிக்கை

அத்தியாயம் 01

நிறுவனத்தின் விவரம் / நிறைவேற்றுப் பொழிப்பு

1.1. அறிமுகம்

இலங்கையின் தேசிய டிஜிட்டல் பொருளாதார உபாயத்திட்டத்தின் அபிவிருத்திக்கு ஏற்ப அனைவருக்கும் டிஜிட்டல் வாய்ப்புகளை அணுகக்கூடிய முன்னணி டிஜிட்டல் தேசமாக மாறுவதை இலங்கை நோக்கமாகக் கொண்டுள்ளது. (2023 - 2030).

நிதி அமைச்சின் கீழ் உள்ள முக்கிய திணைக்களங்களில் ஒன்று என்ற வகையில், 2023 ஆம் ஆண்டில், தகவல் தொழில்நுட்ப முகாமைத்துவத் திணைக்களம் (ITMD) டிஜிட்டல் பொருளாதாரத்தை நோக்கிய பயணத்தை எளிதாக்க பல முன்னெடுப்புகளை எடுத்தது.

- பொது திறைசேரியின் ஒரு சில பணிகளின் போக்குகளை டிஜிட்டல்மயப்படுத்துவதன் மூலம் ஏனைய அரசாங்க நிறுவனங்கள் வழங்குகின்ற சேவைகளின் வெளிப்படைத்தன்மை மற்றும் வினைத்திறன் என்பவற்றை அதிகரித்தல்.
- தொடர்புடைய அரசு நிறுவனங்களை ஒருங்கிணைத்தல் மற்றும் முறைமை அபிவிருத்தி, ஒருங்கிணைப்பு மற்றும் தரவுப் பகிர்வு ஆகியவற்றிற்கு வழிகாட்டுதல்களை வழங்குதல்.
- அரசாங்க நிறுவனங்கள், அபிவிருத்தியாளர்கள், பிரஜைகள் மற்றும் வழங்குனர்களை உள்ளடக்கிய டிஜிட்டல்மய சூழலை வலுவூட்டுதல்.
- தகவல் தொழில்நுட்ப உட்கட்டமைப்பு வசதிகள் முகாமைத்துவத்தின் மூலம் பொதுத் திறைசேரிக்கு தொடர்ச்சியாக தகவல் தொழில்நுட்ப சேவைகளை வழங்குதல்.

தகவல் தொழில்நுட்ப முகாமைத்துவத் திணைக்கள அணியானது பொதுத் திறைசேரிக்கான தகவல் தொழில்நுட்ப உட்கட்டமைப்பை வழங்குவதற்கும், முக்கியமான வலையமைப்புகளின் ஆரோக்கியத்தை கண்காணிப்பதற்கும், டிஜிட்டல் பொருளாதாரத்தின் பாதைக்கு ஆதரவளிப்பதற்கும் வேலைத்தள ஒத்துழைப்பு தளங்களை மேம்படுத்துவதற்கும் முழுமையாக அர்ப்பணித்துள்ளது.

1.2. நிறுவனத்தின் நோக்கு, செயற்பணி, குறிக்கோள்

நோக்கு

நாட்டின் பொருளாதார அபிவிருத்தியின் பொருட்டு டிஜிட்டல்மயப்படுத்தப்பட்ட திறைசேரி முகாமைத்துவ முறைமையொன்றை உருவாக்குதல்.

செயற்பணி

திறைசேரியின் நடவடிக்கைகளை உரிய காலநேரத்திற்கு திட்டமிடுதல், நடைமுறைப்படுத்துதல், மேற்பார்வைசெய்தல் மற்றும் மதிப்பீடுசெய்தல் ஆகியவற்றின் பொருட்டு தீர்மானங்களை மேற்கொள்வதற்கு உதவி செய்வதற்காக திறைசேரி முகாமைத்துவ தொகுதியை டிஜிட்டல்மயப்படுத்துவதற்கு தேவையான வசதிகளை வழங்குதல் மற்றும் கூட்டிணைத்தல்.


குறிக்கோள்

- இ - அரசாங்க குறிக்கோள்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக பொதுத் திறைசேரியின் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப நடவடிக்கைகளை கூட்டிணைத்தல்.
- காகிதப் பயன்பாடு இல்லாத அலுவலக சூழலை உருவாக்குவதற்கு பயனுள்ள டிஜிட்டல் தொடர்பாடல் அணுகுமுறையை பின்பற்றுதல்.
- வினைத்திறன்மிக்க சேவைகளை வழங்குவதற்கு தேவையான தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முறைமைகளுக்கு தேவையான வசதிகளை செய்தல் மற்றும் தொகுதியை அபிவிருத்திசெய்தல்.
- பொதுத் திறைசேரியின் தகவல் தொழில்நுட்ப தொகுதியின் மூலம் தடையின்றி தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப சேவைகளை வழங்குவதனை உறுதிப்படுத்துவதற்கான அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளை நவீனமயப்படுத்தல்.
- அமைச்சின் இணையத்தள நுழைவாயில் மற்றும் ஏனைய தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முறைமைகளினூடாக பிரஜைகளுக்கு தேவையான தகவல்களை பகிர்ந்து கொள்வதனை உறுதி செய்தல்.

1.3. பிரதான பணிகள்

- நிதி அமைச்சுக்கும் அதன் திணைக்களங்களுக்கும் தகவல் தொழில்நுட்பக் கொள்கையொன்றை நடைமுறைப்படுத்துதல்.
- தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப துறைகள் பற்றி பதவியினரின் தேர்ச்சியை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுத்தல்.
- செயல்முறைகளில் உரிய செயற்பாட்டுக்கு வசதிகளை வழங்குவதற்காக தகவல் தொழில்நுட்ப தொகுதியை திட்டமிடுதல், அபிவிருத்தி செய்தல், நடைமுறைப்படுத்துதல் மற்றும் பராமரித்தல்.
- தேசிய மட்டத்திலான தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முன்னெடுப்புகளுக்காக பங்குதாரர்களுடன் தொடர்புகொள்ளுதல் மற்றும் கருத்திட்ட வாழ்க்கைச் சுழற்சி முழுவதும் அவர்களுக்கு வசதிகளைச் செய்தல்.
- இணைய பாதுகாப்பை உறுதிசெய்தல்.
- திறைசேரியின் இணையதளத்தினூடாக இற்றைப்படுத்தப்பட்ட தகவல்களை வழங்குதல்.
- உரிய நேரத்தில் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல்.
- தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப வளங்களை சிறந்த முறையில் பயன்படுத்துவதற்குத் தேவையான பராமரிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்.
- தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் தொடர்பான தொழில்நுட்ப பயிற்சி வாய்ப்புகளை வழங்குதல்.

1.4. அமைப்புரீதியான கட்டமைப்பு



ADG மேலதிக பணிப்பாளர் நாயகம்

DD பிரதிப் பணிப்பாளர்

AD உதவிப் பணிப்பாளர்

AO நிருவாக உத்தியோகத்தர்

ICTO தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப உத்தியோகத்தர்

DO அபிவிருத்தி உத்தியோகத்தர்

ICTA தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப உதவியாளர்

MSO முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்

KKS அலுவலகப் பணி உதவியாளர்

1.5. திணைக்களத்தின் பிரதான பிரிவுகள்

- கொள்கை மற்றும் அபிவிருத்தி பிரிவு
- தகவல் மற்றும் தொழில்நுட்பப் பிரிவு
- நிருவாக மற்றும் நிதிப் பிரிவு

1.6. திணைக்களத்தின் கீழ் உள்ள நிறுவனங்கள்/ நிதியங்கள் - இல்லை

1.7. வெளிநாட்டு உதவி கிடைக்கின்ற கருத்திட்டங்களின் தகவல்

(இருக்குமாயின்) - ஏற்புடையதல்ல

அத்தியாயம் 02

முன்னேற்றம் மற்றும் எதிர்கால நோக்கு

தகவல் தொழில்நுட்ப முகாமைத்துவ திணைக்களமானது பொருளாதாரக் கொள்கைத் தீர்மானங்களை எடுப்பதில் அரசாங்கத்திற்கு உதவுவதற்கும் குறிப்பாக டிஜிட்டல் பொருளாதாரத்தை நோக்கிய திறைசேரியின் முகாமைத்துவத்தை ஒருங்கிணைத்து டிஜிட்டல் மயமாக்குவதில் கவனம் செலுத்துகிறது.


2.1 2023 ஆம் ஆண்டில் பெற்ற விடே வெற்றிகள்

- நிதி அமைச்சிற்கான இறுதிப்புள்ளி பாதுகாப்பு முறைமை வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது.
- நெட்ஹொர்க் இயக்க மையம் (NOC) தரவு மையம் (DC) மற்றும் பேரிடர் மீட்பு மையம் (DR) தளங்களுக்கான வீம் காப்புப் பிரதி (Veeam Backup) தீர்வு வெற்றிகரமாக நிறுவப்பட்டு, தற்போது பயன்பாட்டுத் தேவைகளுக்கு ஏற்ப கட்டமைக்கப்படுகிறது.
- நிகழ்நிலை அணுகலுக்காக லங்கா கவர்மன்ட் கிளவுட் (LGC) இல் இ- சம்பளப்பட்டியல் முறைமையை தொகுத்தளித்து, தொடர்புடைய தரப்பினருடன் செயல்பாடு மற்றும் பராமரிப்பு (O&M) ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ளது.
- கொம்ட்ரோலர் ஜனரல் அலுவலகத்தின் வேண்டுகோளின்படி நிதியல்லாத சொத்து முகாமைத்துவ தகவல் முறைமையின் முதலாம் கட்டம் (வாகன சொத்து மொடியூல்) செயல்படுத்தப்பட்டது.
- முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தின் வேண்டுகோளின்படி முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்திற்கான பதவியணி முகாமைத்துவ முறைமையின் அபிவிருத்தி முன்னெடுக்கப்பட்டது.
- திறைசேரி செயற்பாடுகள் திணைக்களத்தின் வேண்டுகோளின்படி சொத்துக் கடன் உத்தரவாத நிதித் தீர்வுக் கண்காணிப்பு முறைமையின் அபிவிருத்தி முன்னெடுக்கப்பட்டது.
- நிதி அமைச்சின் இணையதள போர்டல் அபிவிருத்தி நிறைவு செயதல்.

தகவல் தொழில்நுட்பம் சம்பந்தமான பிரச்சனைகளை தீர்த்தல் - 2023.01.01 முதல் 2023.12.31

வரை

கீழே காட்டப்பட்டுள்ளவாறு 2023 ஆம் ஆண்டு காலப்பகுதியில் தகவல் தொழில்நுட்ப முகாமைத்துவ திணைக்களத்தினால் நிதி அமைச்சில் பல்வேறு தகவல் தொழில்நுட்பம் சார்ந்த பிரச்சனைகள் தீர்க்கப்பட்டுள்ளன



மூலம்: ITMD

2.2 எதிர்கால செயற்பாடுகள்

நிதி அமைச்சில் டிஜிட்டல் செயற்பாடுகளை நிறைவேற்றும் சூழலொன்றை உருவாக்குவதற்காக எதிர்காலத்தில் பின்வரும் செயற்பாடுகளை நிறைவேற்றுவதற்கு திணைக்களம் திட்டமிட்டுள்ளது.

- டிஜிட்டல் திறைசேரி முகாமைத்துவத்திற்கான வசதிகளை வழங்குதல்.
- நிதி அமைச்சுக்கு தேவையான தொழில்நுட்ப உதவியை வழங்குதல்.
- SLCERT நிறுவனத்தின் உதவியுடன் இணையப் பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுவூட்டுதல்.
- பதவியினருக்குத் தேவையான தகவல் தொழில்நுட்ப அறிவையும் திறமையையும் வழங்குதல்.
- நிதி அமைச்சிற்கு பகிரப்பட்ட தீர்வு வசதிகளை மேம்படுத்துதல்.
- இ-சம்பளப்பட்டியல் நேரலையில் இயங்குவதற்கான ஆதரவு சேவைகளை வழங்குதல்.
- முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்திற்கான பதவியணி முகாமைத்துவ முறைமையின் அபிவிருத்தியை நிறைவு செய்தல்.
- சொத்துக் கடன் உத்தரவாத நிதித் தீர்வு கண்காணிப்பு முறைமையின் அபிவிருத்தியை நிறைவு செய்தல்.
- அரசு துறை நிதியல்லாத சொத்து முகாமைத்துவ தகவல் முறைமையின் 1 ஆம் கட்டத்தை நிறைவுசெய்தல் மற்றும் செயல்படுத்துதல் மற்றும் நேரடி இயக்கத்திற்கான முறைமையைத் தொடங்குதல்.
- நிதியல்லாத சொத்து முகாமைத்துவ முறைமையின் கட்டமைப்பு மற்றும் கட்டிட சொத்து மொடியூலை ஆரம்பித்தல்.
- தகவல் தொழில்நுட்பம் தொடர்பான கொள்கைகளை உருவாக்கி செயல்படுத்துதல்.
- விரிவுரைகள், இணையவழிக் கருத்தரங்குகள், கள விஜயங்கள், நேரடி அனுபவம் போன்றவை உள்ளடங்கிய தொடர்ச்சியான கற்றல் செயல்முறையின் மூலம் தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களில் பதவியினர்களின் திறனை அதிகரித்தலும் மேம்படுத்துதலும்.
- 2024 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளவாறு, 2030 ஆம் ஆண்டளவில் டிஜிட்டல் பொருளாதாரத்தை அடைவதை இலக்காகக் கொண்டு, திறைசேரித் திணைக்களங்கள் மற்றும் ஏனைய தொடர்புடைய நிறுவனங்களுடன் இணைந்து அரசாங்க டிஜிட்டல் மயமாக்கல் செயல்முறையை எளிதாக்குதல்.



கே ரவீந்திர பத்மப்ரிய

பணிப்பாளர் நாயகம்

தகவல் தொழில்நுட்ப முகாமைத்துவ திணைக்களம்

K. Ravindra Pathmapriya
Director General
Department of Information Technology Management
Ministry of Finance, Economic Stabilization and National Policies
The Secretariat, Colombo 01.

அத்தியாயம் 03

2023 டிசம்பர் 31 முடிவுற்ற வருடத்துக்கான ஒட்டுமொத்த நிதிச் செயலாற்றுகை

3.1 நிதிச் செயலாற்றுகை பற்றிய கூற்று

2023 டிசம்பர் 31 ஆம் திகதியுடன் முடிவுற்ற வருடத்திற்கான நிதி செயலாற்றுகைக் கூற்று

ஏசீஏ-எப்

| வரவு செலவு 2023 ரூபா. | குறிப்பு | உண்மை | | |
|-----------------------------|--|--------------------|----------------|-----------|
| | | 2023 ரூபா. | 2022 ரூபா. | |
| - | கிடைத்த வருமானம் | - | - | |
| - | வருமான வரி | 1 | - | } ஏசீஏ -1 |
| - | உள்நாட்டு பொருட்கள் மற்றும் சேவைகள் மீதான வரி | 2 | - | |
| - | சர்வதேச வர்த்தகம் மீதான வரி | 3 | - | |
| - | வரி அல்லாத வருமானம் மற்றும் ஏனையவை | 4 | - | |
| - | மொத்த வருமான கிடைப்பனவு (அ) | - | - | |
| - | வருமானம் அல்லாத கிடைப்பனவு | - | - | |
| - | திறைசேரி கட்டுநிதி | 440,555,000 | 211,489,000 | ஏசீஏ -3 |
| - | வைப்பு | 11,641,679 | 458,335 | ஏசீஏ -4 |
| - | முற்பணக் கணக்கு | 3,187,454 | 3,309,741 | ஏசீஏ -5 |
| - | பிற பிரதான பேரேட்டு கணக்கு கிடைப்பனவு | 1,972,131 | 1,966,694 | |
| - | வருமானம் அல்லாத மொத்த கிடைப்பனவு (ஆ) | 457,356,264 | 217,223,769 | |
| - | மொத்த வருமான கிடைப்பனவு மற்றும் வருமானம் அல்லாத கிடைப்பனவு இ = (அ)+ (ஆ) | 457,356,264 | 217,223,769 | |
| - | திறைசேரிக்கான அனுப்பீடு (ஈ) தேறிய மொத்த வருமான கிடைப்பனவு மற்றும் வருமானம் அல்லாத கிடைப்பனவு உ = (இ)-(ஈ) | 5,071 | 235,740 | |
| - | கழி: செலவு | 457,351,193 | 216,988,028 | |
| - | மீண்டுவரும் செலவினம் | | | |

| | | | | | |
|--------------------|---|----|--------------------|--------------------|-------------|
| 49,800,000 | சம்பளம், வேதனம் மற்றும் ஏனைய ஊழியர் நன்மைகள் | 5 | 41,399,909 | 41,269,571 | ஏசீஏ -2(ii) |
| 767,705,000 | பிற பொருட்கள் மற்றும் சேவைகள் | 6 | 387,865,296 | 170,810,415 | |
| 418,000 | நிவாரணம், மானியம் மற்றும் மாற்றல்கள் | 7 | 417,778 | 243,464 | |
| - | வட்டி கொடுப்பனவு | 8 | - | - | |
| - | ஏனைய மீண்டு வரும் செலவினம் | 9 | - | - | |
| <u>817,923,000</u> | மொத்த மீண்டு வரும் செலவினம் (ஊ) | | 429,682,984 | 212,323,450 | |
| | மூலதனச் செலவு | | | | |
| - | மூலதன சொத்துக்கள் புனர்தீர்மானம் மற்றும் மேம்படுத்தல் | 10 | - | - | ஏசீஏ -2(ii) |
| 9,470,000 | மூலதன சொத்துக்களை எடுத்தல் | 11 | 8,844,837 | 1,284,960 | |
| - | மூலதன மாற்றல்கள் | 12 | - | - | |
| - | நிதிச் சொத்துக்களை எடுத்தல் | 13 | - | - | |
| 500,000 | திறன் விருத்தி | 14 | 486,250 | 188,026 | |
| - | ஏனைய மூலதனச் செலவினம் | 15 | - | - | |
| <u>9,970,000</u> | மொத்த மூலதனச் செலவினம் (எ) | | 9,331,087 | 1,472,986 | |
| | வைப்பு கொடுப்பனவுகள் | | 11,955,674 | 67,400 | ஏசீஏ -4 |
| | முற்பண கொடுப்பனவுகள் | | 2,966,596 | 3,265,782 | ஏசீஏ -5 |
| | பிற பிரதான பேரேட்டு கணக்கு கொடுப்பனவுகள் | | - | - | |
| | மொத்த பிரதான பேரேட்டு செலவினம் (ஏ) | | 14,922,271 | 3,333,182 | |
| | மொத்தச் செலவினம் ஐ = (ஊ+எ+ஏ) | | 453,936,342 | 217,129,619 | |
| 827,893,000 | டிசம்பர் 31 இல் உள்ளவாறு மீதி ஓ = (உ-ஐ) | | 3,414,851 | (141,590) | |
| | கட்டு நிதி சீராக்க கூற்றுக்கு அமைவாக மீதி | | 3,414,851 | (141,590) | ஏசீஏ -7 |
| | டிசம்பர் 31 இல் உள்ளவாறு கட்டுநிதி மீதி | | - | - | ஏசீஏ -3 |
| | | | - | - | |

3.2 நிதி நிலைமை பற்றிய கூற்று

ஏசீஏ -பீ

2023 டிசம்பர் 31 இல் உள்ளவாறான
நிதி நிலைமைக் கூற்று

| குறிப்பு | உண்மை நிலை | | |
|---|--------------|----------------------|----------------------|
| | 2023 ரூபா | 2022 ரூபா | |
| நிதி சொத்துக்கள் அற்றது | | | |
| ஆதனம், பொறித் தொகுதி மற்றும் உபகரணம் | ஏசீஏ-6 | 53,829,390.70 | 48,006,966.92 |
| நிதி சொத்துக்கள் | | | |
| முற்பணக் கணக்குகள் | ஏசீஏ-5/5ஏ | 6,545,797.30 | 6,766,654.59 |
| காச மற்றும் காசக்குச் சமனானவை | ஏசீஏ-3 | - | - |
| மொத்த சொத்துக்கள் | | 60,375,188.00 | 54,773,621.51 |
| தேறிய சொத்துக்கள் / உரிமைப் பங்கு | | | |
| திறைசேரிக்கு தேறிய சொத்துக்கள் | | 6,141,076.52 | 6,047,938.06 |
| ஆதனம், பொறித் தொகுதி மற்றும் உபகரண ஒதுக்கம் | ஏசீஏ-6 | 53,829,390.70 | 48,006,966.92 |
| வாடகை மற்றும் பணி முற்பண ஒதுக்கம் | ஏசீஏ-5பீ | - | - |
| நடைமுறைப் பொறுப்புக்கள் | | | |
| வைப்புக் கணக்குகள் | ஏசீஏ-4 | 404,720.78 | 718,716.53 |
| தீர்க்கப்படாத பணிமுற்பண மீதி | ஏசீஏ-3 | - | - |
| மொத்தப் பொறுப்புக்கள் | | 60,375,188.00 | 54,773,621.51 |

பக்க இலக்கம் 06 முதல் 16 வரை ஏசீஏ 1 முதல் ஏசீஏ 7 வரையான மாதிரிப் படிவங்களின் மூலம் சமர்ப்பிக்கப்படுகின்ற கணக்குத் தகவல்கள் மற்றும் குறிப்புகளின்/பின்னிணைப்புகளின் பக்க இலக்கம் 17 முதல் 22 வரை உள்ளடங்கியுள்ள ஏனைய கணக்குக் குறிப்புகளின் விபரமும் இந்த இறுதிக் கணக்குகளில் உள்ளடங்கிய பகுதியாகும். இந்த நிதிக்கூற்றுக்களைத் தயாரிக்கும் போது பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்ட கணக்கீட்டுக் கொள்கைகளுக்கு இணங்கியதாக மேற்கொள்ளப்பட்டுள்ள அதேவேளையில் இங்கு நிதிக்கூற்றுக்களின் குறிப்புகளின் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளவாறு, மிகவும் பொருத்தமான கணக்கீட்டுக் கொள்கைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அதனால் மேலேயுள்ள இறுதிக் கணக்குகளில் குறிப்பிடப்பட்டுள்ள தொகைகள் அது தொடர்பான கணக்குக் குறிப்புகள் மற்றும் ஏனைய கணக்குத் தகவல்கள் திறைசேரிப் புத்தகங்களுடன் சீராகக் செய்யப்பட்டுள்ளது என்பதையும் அவை அந்தத் தொகைகளுடன் உடன்படுகின்றது என்பதையும் இத்தால் சான்றுப்படுத்துகிறோம்.

நிதி நிருவாகத்திற்காக வினைத்திறன்மிக்க உள்ளக நிருவாகத் தொகுதியொன்று அறிக்கையிடும் நிறுவனத்தில் காணப்படுகின்றது எனவும் நிதி நிருவாகத்திற்காக உள்ளக நிருவாகத் தொகுதியின் செயற்திறனை மேற்பார்வை செய்வதற்கும் அதற்கு அமைவாக அந்தத் தொகுதியை வினைத்திறனுடன் நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையானவாறு மாற்றங்களை மேற்கொள்வதற்கும் அடிக்கடி மீளாய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றது எனவும் இத்தால் சான்றுப்படுத்துகிறோம்.


பிரதான கணக்கீட்டு உத்தியோகத்தர்
பெயர்:
பதவி:
திகதி: 27/12/24


கணக்கீட்டு உத்தியோகத்தர்
பெயர்:
பதவி:
திகதி: 24/12/2024


பிரதான நிதி உத்தியோகத்தர் / பிரதான கணக்காளர் /
பணிப்பாளர் (நிதி) / ஆணையாளர் (நிதி)
பெயர்:
திகதி: 21/12/2024

K.M.M. Siriwardana
Secretary to the Treasury and
Secretary to the Ministry of Finance,
Economic Stabilization and National Policies
The Secretariat
Colombo 01.

K. Ravindra Pathmapriya
Director General
Department of Information Technology Management
Ministry of Finance, Economic Stabilization and National Policies
The Secretariat, Colombo 01.

D. P. Gnanendra Pradeep
Director (Finance)
Department of Information Technology Management
Ministry of Finance, Economic Stabilization and National Policies
The Secretariat, Colombo 01.

3.3 காசுப் பாய்ச்சல் பற்றிய கூற்று

ஏசீஏ -சீ

2023 டிசம்பர் 31 ஆம் திகதியுடன் முடிவுற்ற வருடத்திற்கான

காசுப் பாய்ச்சல் கூற்று

| | உண்மை | |
|---|--------------------|--------------------|
| | 2023 ரூபா. | 2022 ரூபா. |
| செயற்பாட்டு நடவடிக்கைகள் மூலம் உருவாக்கப்பட்ட காசுப் பாய்ச்சல் | | |
| மொத்த வரி வருமானம் | - | - |
| கட்டணம், மிகைக் கட்டணம், தண்டப்பணம் மற்றும் அனுமதிப்பத்திரம் | - | - |
| இலாபம் | - | - |
| வருமானம் அல்லாத கிடைப்பனவு | 1,972,131 | 1,966,694 |
| பிற வருமான தலைப்புகளின் பொருட்டு திரட்டப்பட்ட வருமானம் | | - |
| கட்டுநிதி கிடைப்பனவு | 440,555,000 | 211,489,000 |
| முற்பணங்களை அறவிடுதல் | 1,866,397 | 2,231,938 |
| வைப்பு கிடைப்பனவு | 11,641,679 | 458,335 |
| செயற்பாட்டு நடவடிக்கைகள் மூலம் உருவாக்கப்பட்ட காசுப் பாய்ச்சல் (அ) | 456,035,207 | 216,145,967 |
| கழி: காசு செலவிடல்: | | |
| ஆளுக்கூரிய வேதனாதிகள் மற்றும் செயற்பாட்டு செலவினம் | 41,252,534 | 41,165,211 |
| நிவாரணம் மற்றும் மாற்றல்கள் | 417,778 | 243,464 |
| பிற செலவின தலைப்புகளின் பொருட்டு மேற்கொள்ளப்பட்ட செலவினம் | | - |
| திறைசேரிக்கு தீர்க்கப்பட்ட கட்டுநிதி | 5,071 | 235,740 |
| முற்பணக் கொடுப்பனவு | 730,138.47 | 2,150,750 |
| வைப்புக் கொடுப்பனவு | 11,955,674 | 67,400 |
| பிற பிரதான பேரேட்டு செலவினம் | 392,342,923 | 170,810,415 |
| செயற்பாட்டு நடவடிக்கைகளுக்காக செலவிடப்பட்ட காசுப் பாய்ச்சல் (ஆ) | 446,704,120 | 214,672,981 |
| செயற்பாட்டு நடவடிக்கைகள் மூலம் உருவாக்கப்பட்ட தேறிய காசுப் பாய்ச்சல் (இ)=(அ)-(ஆ) | 9,331,087 | 1,472,986 |
| முதலீட்டு நடவடிக்கைகள் மூலம் உருவாக்கப்பட்ட காசுப் பாய்ச்சல் | | |
| வட்டி | - | - |
| இலாபப் பங்கு | - | - |
| உரிமைப் பங்கு நீக்கத்தின் ஏற்பாடு மற்றும் பௌதிக சொத்து விற்பனை | - | - |
| துணைக்கடன்களை அறவிடுதல் | - | - |
| முதலீட்டு நடவடிக்கைகள் மூலம் உருவாக்கப்பட்ட காசுப் பாய்ச்சல் (ஈ) | - | - |

கழி: காசு செலவிடல்:

மூலதனச் செலவினம்

9,331,087

1,472,986

முதலீட்டு நடவடிக்கைகளுக்காக செலவிடப்பட்ட

மொத்த காசுப் பாய்ச்சல் (உ)

9,331,087

1,472,986

முதலீட்டு நடவடிக்கைகள் மூலம் உருவாக்கப்பட்ட

தேறிய காசுப் பாய்ச்சல் (ஊ)=(ஈ)-(உ)

(9,331,087)

(1,472,986)

செயற்பாடு மற்றும் முதலீட்டு நடவடிக்கைகள் மூலம்

உருவாக்கப்பட்ட தேறிய காசுப் பாய்ச்சல் (எ)=(இ)(ஊ)

0

0

நிதிச் செயற்பாடுகளின் மூலம் உருவாக்கப்பட்ட காசுப் பாய்ச்சல்

உள்நாட்டு கடன் பெறல்

-

-

வெளிநாட்டு கடன் பெறல்

-

-

மானியங்கள் கிடைப்பனவு

-

-

நிதி செயற்பாடுகளின் மூலம் உருவாக்கப்பட்ட மொத்த

காசுப் பாய்ச்சல் (ஏ)

-

-

கழி: காசு செலவிடல்:

உள்நாட்டு கடன் மீள்கொடுப்பனவு

-

-

வெளிநாட்டு கடன் மீள்கொடுப்பனவு

-

-

நிதி செயற்பாடுகளுக்காக செலவிடப்பட்ட மொத்த காசுப்

பாய்ச்சல் (ஐ)

-

-

நிதி செயற்பாடுகளின் மூலம் உருவாக்கப்பட்ட காசு

காய்ச்சல் (ஓ)=(ஏ)-(ஐ)

-

-

காசுகளின் தேறிய மாற்றம் (ஔ)=(எ)+(ஓ)

-

-

சனவரி 01 இல் உள்ளவாறு ஆரம்ப காசு மீதி

-

-

டிசம்பர் 31 இல் உள்ளவாறு இறுதி காசு மீதி

-

-

3.4 நிதிக் கூற்றுக்களுக்கான குறிப்புகள்

அறிக்கையிடும் அடிப்படை

அறிக்கையிடும் காலப் பகுதி

2023 சனவரி 01 இருந்து டிசெம்பர் 31 வரையான காலப் பகுதி இந்நிதிக் கூற்றுக்களின் அறிக்கையிடும் காலப் பகுதியாகும்.

அளவீட்டின் அடிப்படை

நிதிக் கூற்றுக்கள் வரலாற்றுக் கிரயத்தின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ள அதேவேளையில் ஒருசில சொத்துக்களில் வரலாற்றுக் கிரயம் மீண்டும் மதிப்பீடு செய்யப்பட்ட பெறுமதிக்கு மேம்படுத்தப்பட்டுள்ளது. வேறு விதங்களில் காட்டப்படாத போது கணக்குகளை தயாரிப்பது மேம்படுத்தப்பட்ட நிதியை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்படுகின்றது. நிதிக் கூற்றுக்கள் இலங்கை ரூபாகளில் கிட்டிய ரூபாவில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

வருமானங்களை அடையாளம் காணுதல்

பரிமாற்று மற்றும் பரிமாற்றம் அல்லாத வருமானங்கள் அவற்றின் வரியின் கால எல்லையை கருத்திற்கொள்ளாது, கணக்கு கால எல்லைக்குள் காசு கிடைப்பனவுக்கு அமைவாக அடையாளம் காணப்படுகின்றது.

சொத்துக்கள் பொறித் தொகுதி மற்றும் உபகரணங்களை அடையாளம் காணுதலும் அளவிடுதலும்
சொத்துக்கள் தொடர்பில் எதிர்கால பொருளாதார நன்மை நிறுவனத்திற்கு கிடைக்கின்றது என்பதை உறுதிப்படுத்தியுள்ள சந்தர்ப்பத்திலும் அந்த சொத்துக்களை நம்பிக்கையான முறையில் அளவிடக் கூடியதாக இருப்பின், அந்த ஆதனங்கள் சொத்துக்கள், பொறித் தொகுதி மற்றும் உபகரணங்கள் என அடையாளம் காணப்படுகின்றது.

சொத்துக்கள், பொறித் தொகுதி மற்றும் உபகரணங்கள் செலவுக்கு அடையாளம் காணப்படுகின்ற அதேவேளையில் செலவு மாதிரி ஏற்படையதாக இல்லாத சந்தர்ப்பத்தில் மீண்டும் மதிப்பீடு செய்யப்பட்ட பெறுமதி பயன்படுத்தப்படுகின்றது.

சொத்துக்கள், பொறித் தொகுதி மற்றும் உபகரணங்களின் ஒதுக்கம்

இந்த ஒதுக்கக் கணக்கு சொத்துக்கள், பொறித் தொகுதி மற்றும் உபகரணங்கள் தொடர்பான கணக்கு ஆகும்.

காசு மற்றும் காசுக்கு சமமானவை

2023 டிசம்பர் 31 இல் உள்ளவாறு உள்நாட்டில் புழக்கத்திலுள்ள நாணயத்தாள் மற்றும் காசு ஆகியவற்றில் காசு மற்றும் காசுக்கு சமமானவை என்பவற்றை உள்ளடக்கி இருக்கும்.

* ஏதேனும் அறிக்கையிடல் நிறுவனத்திற்கு விசேடமான கொடுக்கல் வாங்கல்கள் உள்ள சந்தர்ப்பங்களில் அரசு கணக்குகள் திரைக்களத்தின் அனுமதியுடன் அந்த தகவல்களை நிதிக் கூற்றுக்களில் உரிய விதத்தில் சேர்த்துக்கொள்ள முடியும். அதேபோன்று “அறிக்கையிடல் அடிப்படை” இன் கீழ் அந்த விசேட கொடுக்கல் வாங்கல்களுக்குத் தேவையான வெளிப்படுத்தல்களை சேர்த்துக்கொள்ள முடியும்.

* தமது அறிக்கையிடல் நிறுவனத்திற்கு உரிய கணக்கீட்டுக் கொள்கைகளை மாத்திரம் அறிக்கையிடல் அடிப்படையின் கீழ் வெளிப்படுத்துதல் வேண்டும்.

3.5 வருமானத்தை திரட்டுவதன் செயலாற்றுகை

ரூபா. ,000

| வருமானக் குறியீடு | வருமானக் குறியீட்டின் விபரம் | வருமான மதிப்பீடு | | திரட்டப்பட்ட வருமானம் | |
|-------------------|------------------------------|------------------|-----------------|-----------------------|---------------------------------------|
| | | ஆரம்ப மதிப்பீடு | இறுதி மதிப்பீடு | தொகை (ரூபா) | இறுதி வருமான மதிப்பீட்டின் சதவீதமாக % |
| | | | ஏற்புடையதல்ல | | |

3.6 ஒதுக்கப்பட்ட ஏற்பாடுகளை பயன்படுத்துவதன் செயலாற்றுகை

ரூபா. ,000

| ஏற்பாடுகளின் வகை | ஒதுக்கப்பட்ட ஏற்பாடுகள் | | உண்மை செலவினம்* | பயன்படுத்தப்பட்ட ஏற்பாடுகள் முடிவுறுத்தப்பட்ட இறுதி ஏற்பாட்டின் சதவீதமாக % |
|------------------|-------------------------|---------------|-----------------|--|
| | ஆரம்ப ஏற்பாடு | இறுதி ஏற்பாடு | | |
| மீண்டெழும் | 825,893 | 817,923 | 429,683 | 52.53 |
| மூலதனம் | 2,000 | 9,970 | 9,331 | 93.59 |

3.7 நி.ஓ. 208 இன் பிரகாரம், ஏனைய அமைச்சுகளின் / திணைக்களங்களின் பிரதிநிதி என்ற வகையில் இந்த திணைக்களத்திற்கு வழங்கப்பட்ட ஏற்பாடுகள்

ரூபா. ,000

| தொடர் இலக்கம் | ஏற்பாடுகளை பெற்ற அமைச்சுகள்/ திணைக்களங்கள் | ஏற்பாட்டின் நோக்கம் | ஏற்பாடு | | உண்மைச் செலவினம் | பயன்படுத்தப்பட்ட ஏற்பாடுகள், முடிவுறுத்தப்பட்ட இறுதி ஏற்பாட்டின் சதவீதமாக % |
|---------------|--|---------------------|---------------|---------------|------------------|---|
| | | | ஆரம்ப ஏற்பாடு | இறுதி ஏற்பாடு | | |
| | | | | ஏற்புடையதல்ல | | |

3.8 நிதி அல்லாத சொத்துக்களை அறிக்கையிடுவதன் செயலாற்றுகை

ரூபா. ,000

| வருமான குறியீடு | குறியீட்டின் விபரம் | 2023.12.31 இல் உள்ளவாறு சுற்றாய்வு அறிக்கைக்கு அமைவாக நிலுவை | 2023.12.31 இல் உள்ளவாறு நிதி நிலைமை அறிக்கைக்கு அமைவாக நிலுவை | முன்வரும் காலங்களில் கணக்கீடு செய்யப்பட உள்ளவை | முன்னேற்றத்தை சதவீதமாக அறிக்கையிடல் % |
|-----------------|---|--|---|--|---------------------------------------|
| 9151 | கட்டிடம் மற்றும் கட்டமைப்பு இயந்திரசாதனம் மற்றும் | | | | |
| 9152 | உபகரணம் | 43,763 | 43,763 | - | 100 |
| 9153 | காணி | | | | |
| 9154 | அருவமான சொத்துக்கள் | 2,667 | 2,667 | - | 100 |
| 9155 | உயிரியல் சொத்துக்கள் | | | | |
| 9160 | நடைபெறும் பணிகள் | | | | |
| 9180 | குத்தகை சொத்துக்கள் | | | | |

3.9 கணக்காய்வாளர் அதிபதியின் அறிக்கை

கணக்காய்வாளர் அதிபதியினால் வெளியிடப்படுகின்ற 2023 டிசம்பர் 31 ஆம் திகதிக்கு உரிய இறுதிக் கணக்காய்வு அறிக்கை பின்னிணைப்பு 01 இல் இணைக்கப்பட்டுள்ளது.

அத்தியாயம் 04

செயலாற்றுகை சுட்டிகள்

4.1 நிறுவனத்தின் செயலாற்றுகைச் சுட்டிகள் (நடவடிக்கைத் திட்டத்தின் அடிப்படையில்)

| | குறிப்பீட்டு சுட்டிகள் | எதிர்பார்த்த வெளியீட்டின் சதவீதமாக (%) உண்மையான வெளியீடு | | |
|---|--|--|---------|---------|
| | | 100% - 90% | 75%-89% | 50%-74% |
| 1 | நிதி அமைச்சின் தகவல் தொழில்நுட்ப உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், பராமரித்தல் மற்றும் மேற்பார்வைசெய்தல் | 100 | | |
| 2 | நிதி அமைச்சில் வன்பொருளை பராமரித்தல். | 100 | | |
| 3 | சம்பள கொடுப்பனவு முறை – உட்கட்டமைப்பு பராமரிப்பு | 100 | | |
| 4 | திறைசேரியின் இணையத்தளத்தில் உள்ள உள்ளடக்கத்தை இற்றைப்படுத்துதல். | 100 | | |
| 5 | நிதி அமைச்சின் இளையதளத்தின் நுழைவாயிலுக்கான மேம்படுத்தல்களை மேற்கொள்ளுதல். | 100 | | |
| 6 | திறைசேரியின் இணையதளத்தை மேற்பார்வை செய்தல் மற்றும் பராமரித்தல். | 100 | | |
| 7 | வினைத்திறன்மிக்க உத்தியோகபூர்வ தொடர்பாடல்களுக்கான மின்னஞ்சல் தொகுதியின் (Outlook) கூட்டிணைப்பை மேற்கொள்ளுதல். | 100 | | |
| 8 | தொகுதியை அபிவிருத்தி செய்தல் / தொகுதி செயற்படுத்துகைக்கான வசதி | 95 | | |
| 9 | உத்தியோகத்தர்களுக்கும் பயிலுநர்களாக பயிற்சி பெறுபவர்களுக்கும் பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்களை நடத்துதல் / முகாமைசெய்தல். | 100 | | |

அத்தியாயம் 05

நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை (SDG) அடையும் செயலாற்றுகை

5.1 அடையாளம் காணப்பட்ட தொடர்புடைய நிலைபேறான அபிவிருத்தி குறிக்கோள்கள்

| இலக்கு / குறிக்கோள் | இலக்குகள் | வெற்றிக் குறிகாட்டிகள் | இதுவரை அடையப்பெற்ற முன்னேற்றம் | | |
|---|---|---|--------------------------------|---------|------------------|
| | | | 0%-49% | 50%-74% | 75%- 100% |
| SDG: 08 அனைவருக்கும் நிறைவான பரிபூரணமான மற்றும் நிலைபேறான பொருளாதார அபிவிருத்தி முழுமையான வினைத்திறன்மிக்க மற்றும் சிறந்த தொழில்களை மேம்படுத்துதல். | புதிய முறைமையிலான தகவல் தொழில்நுட்ப தொடர்பாடலை பயன்படுத்தி ஒவ்வொரு திணைக்களத்தினதும் தன்னியக்கத் தொகுதி மற்றும் நடவடிக்கை முறைகளை செயல்படுத்துவதனை சான்றுப்படுத்துதல் | தகவல் தொகுதியை அபிவிருத்திசெய்தல் உள்ளக தபால் தொகுதியை மேம்படுத்துதல் (Outlook) | | | 95% 100% |
| | திறைசேரியின் பொருளாதார நிதி மற்றும் நிறுவன ரீதியான தகவல்களை இலகுவாக அரசாங்க நிறுவனங்களுக்கும் பொது மக்களுக்கும் பெற்றுக்கொள்வதற்கு வாய்ப்பு வசதிகளை வழங்குதல் | பொதுத் திறைசேரியின் இணையதளத்தை இறறைப்படுத்துதல் திறைசேரியின் உள்ளக வலையமைப்பை மேம்படுத்துதல் | | | 100% 100% |
| | இ - அரசாங்க நோக்கங்களை அடைந்து கொள்வதற்காக ஏனைய திணைக்களங்களின் தகவல் தொழில்நுட்ப தொடர்பாடல் செயற்பாடுகளை கூட்டிணைத்தல். | தகவல் தொழில்நுட்ப உட்கட்டமைப்பு வசதிகளின் பராமரிப்பு தகவல் தொழில்நுட்ப விழிப்புணர்வு நிகழ்ச்சித் திட்டங்களை நடத்துதல். | | | 100% 100% |
| SDG : 09 வலுவான உட்கட்டமைப்பு வசதிகளை கட்டியெழுப்புதல் முழுமையான மற்றும் நிலைபேறான கைத்தொழில் மயமாக்களை மேம்படுத்தி நவீனமயப்படுத்தலை ஊக்குவித்தல் | | | | | |

5.2 நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை அடைந்து கொள்வதற்கான வெற்றி மற்றும் சவால்கள்

பொதுத் திறைசேரியில் / நிதி அமைச்சில் உள்ள திணைக்களங்களிலும் தன்னியக்க நடவடிக்கைகளுக்காக தகவல் தொழில்நுட்ப முகாமைத்துவத் திணைக்களம் பொறுப்புக்களை வகிக்கின்றது. அதன் பிரகாரம், 2023 ஆம் ஆண்டில் தகவல் தொழில்நுட்ப முகாமைத்துவத் திணைக்களத்தினால் மேலே 5.1 ஆம் பந்தியில் அடையாளங்கண்டுள்ள நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்வதற்காக மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகள் சில கீழே காட்டப்பட்டுள்ளன.

- தரமான, பயன்மிக்க மற்றும் வினைத்திறன்மிக்க தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப தொகுதியை உறுதிப்படுத்துவதற்காக நிதி அமைச்சின் வலையமைப்பு உட்கட்டமைப்பு வசதிகளை நடைமுறைப்படுத்துவதும் மேற்பார்வைசெய்தலும்.
- நிதி அல்லாத சொத்து முகாமைத்துவ முறைமையின் முதலாவது கட்டத்தை (வாகனச் சொத்து மொடியூல்) நடைமுறைப்படுத்துதல்.
- அரசாங்க ஊழியர்களுக்கும் ஒரு வருட காலத்திற்காக சேவை மற்றும் பராமரிப்பு உடன்படிக்கையைச் செய்துகொள்பவர்களுக்கும் வினைத்திறன்மிக்க மற்றும் பயன்மிக்க சம்பளக் கொடுப்பனவுக்காக பொதுத் திறைசேரியில் / நிதி அமைச்சில் உள்ள திணைக்களங்களில் இ-சம்பள முறையை நடைமுறைப்படுத்துதல்.
- அரசாங்க / தனியார் நிறுவனங்களைப் போன்று பொது மக்களுடன் முறையான தொடர்பாடல் மற்றும் தொடர்பாடல் செயற்பாடு என்பவற்றுக்காக அமைச்சின் இணையதளத்தை மேம்படுத்துதல்.
- திறைசேரி திணைக்களங்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டங்கள் வெற்றிகரமாக நடாத்தப்பட்டன.

நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்வதில் திணைக்களம் பின்வரும் சவால்களுக்கு முகங்கொடுத்துள்ளது.

- இ-சேவையை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான திறமைகளையும் தேர்ச்சிகளையும் கொண்ட தொழில்நுட்ப பதவியினரின் (இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை) பற்றாக்குறை.
- தகவல் தொழில்நுட்ப உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் பராமரிப்பு நடவடிக்கைகளுக்காக அதிகூடிய செலவினம் ஏற்படுகின்றமை.
- கைத்தொழில் பயிற்சி வாய்ப்புகள் இல்லாமை மற்றும் தகவல் தொழில்நுட்ப அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு பொருத்தமான சூழல் இல்லாமை
- ஆய்வு மற்றும் அபிவிருத்தி வசதிகள் இல்லாமை
- சில பகுதிகளுக்காக தேசிய மட்டத்திலான தகவல் தொழில்நுட்ப கொள்கை வழிகாட்டல்கள் இல்லாமை

அத்தியாயம் 06

மனித வள விபரம்

6.1 2023.12.31 இல் உள்ளவாறு பதவியணி முகமைத்துவம்

| | அனுமதியளிக்கப்பட்ட பதவியணியின் எண்ணிக்கை | தற்போது காணப்படுகின்ற பதவியணியின் எண்ணிக்கை | வெற்றிடங்களின் எண்ணிக்கை / (மிகை)** |
|----------------|--|---|-------------------------------------|
| சிரேட்ட நிலை | 17 | 14 | 03 |
| மூன்றாம் நிலை | 14 | 10* | 04 |
| இரண்டாம் நிலை | 34 | 23 | 11 |
| ஆரம்ப நிலை | 08 | 07 | 01 |
| மொத்தம் | 73 | 54 | 19 |

*இரண்டு (02) உத்தியோகத்தர்கள் பொது நிருவாகச் சுற்றறிக்கை இல. 14/2022 இன் பிரகாரம், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சம்பளமற்ற லீவுகளை எடுத்துள்ளனர்.

6.2 ** நிறுவனத்தின் செயலாற்றுகையின் பொருட்டு மனித வளங்களின் பற்றாக்குறை அல்லது மிகை தாக்கம் செலுத்தியுள்ளது என்பதை சுருக்கமாகக் குறிப்பிடுக.

நிதி அமைச்சு மற்றும் அதன் கீழ் உள்ள சகல திணைக்களங்களுக்கும் வினைத்திறன்மிக்க மற்றும் நவீன தகவல் தொழில்நுட்ப முறைமைகளை அறிமுகப்படுத்துவது தகவல் தொழில்நுட்ப முகமைத்துவத் திணைக்களத்தின் பொறுப்பாகும். அந்த பொறுப்புகளை நிறைவேற்றிக்கொள்வதற்காக தொகுதி அபிவிருத்தி, வலையமைப்பு நிர்வாகம், தரவுத்தள முகமைத்துவம் போன்ற அத்தியாவசிய திறன்களைக் கொண்ட பணியாளர்கள் மற்றும் சேமிப்பக பராமரிப்பு, இணையப் பாதுகாப்பு, வலையமைப்பு பாதுகாப்பு, செல்லிட பிரயோக மென்பொருள் அபிவிருத்தி, தரத்தை உறுதிப்படுத்துதல் போன்ற துறைகளில் சிறந்த அறிவைக் கொண்ட பணியாளர்கள் தேவைப்படுகின்றனர்.

மேற்கூறிய தேவைகளை பூர்த்தி செய்வதற்காக, திணைக்களத்தின் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கையை 73 ஆக அதிகரிப்பதற்கு இந்தத் திணைக்களத்திற்கு பல்வேறு திறைசேரித் திணைக்களங்களில் உள்ள தகவல் தொழில்நுட்பப் பதவிகளை இணைப்பதற்கு அங்கீகாரம் பெறப்பட்டுள்ள அதேவேளையில், 2023 ஆம் ஆண்டில் 7 வெற்றிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. எவ்வாறாயினும், இந்தத் திணைக்களத்திற்கு தகவல் தொடர்புத் தொழில்நுட்ப உத்தியோகத்தர்களை விடுவிப்பதற்கு சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் இணைக்கத்திற்கு வழங்கப்பட்டுள்ள தடைகளின் காரணமாக அரசாங்கச் செலவின முகமைத்துவத்தினால் அரசாங்க சேவைக்கான புதிய ஆட்சேர்ப்புக்கள் தடைசெய்யப்பட்டதன் அடிப்படையில் பதிலீடுகளை வழங்குவதன் அடிப்படையில் மட்டுமே வெற்றிடங்களை நிரப்புவது சவாலானதாக மாறியுள்ளது.

அவ்வாறு இருந்த போதிலும், செய்முறைப் பயிற்சிக்காக உயர்கல்வி மற்றும் தொழிற்பயிற்சி நிறுவனங்களிலிருந்து ஆட்சேர்ப்பு செய்யப்படுகின்ற பயிலுனர்களின் உதவியுடன் வினைத்திறன்மிக்க சேவையை வழங்குவதற்கு திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

6.3 மனித வள அபிவிருத்தி

| | நிகழ்ச்சித்திட்டத்தின் பெயர் | பயிற்றப் பட்ட பதவியினர் எண்ணிக்கை | நிகழ்ச்சி திட்டத்தின் கால எல்லை | மொத்த முதலீடு | | நிகழ்ச்சித் திட்டத்தின் இயல்பு (உள்நாடு / வெளிநாடு) | அடைவுகள் / பெற்றுக்கொண்ட அறிவு * |
|----|--|-----------------------------------|---------------------------------|---------------|-----------|---|--|
| | | | | உள்நாடு | வெளி நாடு | | |
| 1 | Refresher Boot Camp நிகழ்ச்சித்திட்டம் (IT)-ICTA | 03 | 03 நாட்கள் | - | - | உள்நாடு | விடய அறிவை வளர்த்துக் கொள்ளுதல் |
| 2 | அலுவலக முகாமைத்தவம் பற்றிய பயிற்சி நிகழ்ச்சித் திட்டம் | 38 | 1 நாள் | - | - | உள்நாடு | விடய அறிவை வளர்த்துக் கொள்ளுதல் |
| 3 | நிதிப் பிரமாணங்கள் | 16 | 1 நாள் | - | - | உள்நாடு | விடய அறிவை வளர்த்துக் கொள்ளுதல் |
| 4 | தகவல் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் (ISOs) மற்றும் உதவித் தகவல் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் (AISOs) ஆகியோருக்கு இணையப் பாதுகாப்புத் திறன் விருத்தி நிகழ்ச்சித் திட்டம் | 02 | 1 நாள் | - | - | உள்நாடு | விடய அறிவை வளர்த்துக் கொள்ளுதல் |
| 5 | அலுவலக முறைமைகள் பற்றிய பயிற்சி நிகழ்ச்சித் திட்டம் | 20 | 1 நாள் | - | - | உள்நாடு | விடய அறிவை வளர்த்துக் கொள்ளுதல் |
| 6 | வியாபாரக் கடிதம் எழுதும் முறை தொடர்பான செயலமர்வு | 05 | 3 நாட்கள் | - | - | உள்நாடு | வியாபாரக் கடிதம் எழுதும் முறையை விருத்திசெய்தல். |
| 7 | ஈ-பெறுகை பற்றிய பயிற்சிக் கற்கைநெறி | 07 | 1 நாள் | - | - | உள்நாடு | விடய அறிவை வளர்த்துக் கொள்ளுதல் |
| 8 | பிரதான உள்ளகக் கணக்காய்வு அறிக்கையின் காலாண்டு மதிப்பீட்டு அறிக்கையைத் தயாரிப்பது தொடர்பான கூகல் படிவத்தைத் Google Form தயாரித்தல் | 09 | 1 நாள் | - | - | உள்நாடு | கூகல் படிவத்தை உருவாக்குதல். |
| 9 | இணையப் பாதுகாப்புத் திறன் விருத்தி நிகழ்ச்சித் திட்டம் (CERT) | 08 | 1 நாள் | - | - | உள்நாடு | விடய அறிவை வளர்த்துக் கொள்ளுதல் |
| 10 | வியாபாரக் கடிதம் எழுதும் முறை தொடர்பான பயிற்சிச் செயலமர்வு.. | 25 | 1 நாள் | - | - | உள்நாடு | வியாபாரக் கடிதம் எழுதும் முறையை விருத்திசெய்தல். |
| 11 | Citra Fellowship நிறைவேற்று நிகழ்ச்சித் திட்டம் | 01 | 5 நாட்கள் | - | - | உள்நாடு | விடய அறிவை வளர்த்துக் கொள்ளுதல் |
| 12 | Microsoft Azure நிகழ்ச்சித் திட்டம் | 04 | நிகழ்நிலை | 108,000 | - | உள்நாடு | விடய அறிவை வளர்த்துக் கொள்ளுதல் |
| 13 | வலையமைப்புப் பாதுகாப்பு மற்றும் DDOS தடுத்தல் | 07 | 1 நாள் | - | - | | விடய அறிவை வளர்த்துக் கொள்ளுதல் |
| 14 | கணக்கு எழுதுநர் பயிற்சி நிகழ்ச்சித் திட்டம் | 02 | 2 நாட்கள் | 19,000.00 | - | உள்நாடு | ஐநாநடழிபை குசு மழெறடநனபந |

| | நிகழ்ச்சித்திட்டத்தின் பெயர் | பயிற்றப் பட்ட பதவியினர் எண்ணிக்கை | நிகழ்ச்சி திட்டத்தின் கால எல்லை | மொத்த முதலீடு | | நிகழ்ச்சித் திட்டத்தின் இயல்பு (உள்நாடு / வெளிநாடு) | அடைவுகள் / பெற்றுக்கொண்ட அறிவு * |
|----|--|-----------------------------------|---------------------------------|---------------|-----------|---|--|
| | | | | உள்நாடு | வெளி நாடு | | |
| 15 | இணையப் பாதுகாப்புத் திறன் விருத்தி நிகழ்ச்சித் திட்டம் | 02 | 3 நாட்கள் | - | - | உள்நாடு | விடய அறிவை வளர்த்துக் கொள்ளுதல் |
| 16 | 2024 ஆம் ஆண்டுக்கான நடவடிக்கைத் திட்டத்தைத் தயாரித்தல் தொடர்பான பயிற்சிச் செயலமர்வு | 55 | 2 நாட்கள் | 359,250.00 | - | உள்நாடு | புறயசநநெளள சமுபசயஅ முக சநியசயவழைமே முக வாந யஉவழைமெ ிடயமெ கழச வாந லநயச 2024 |
| 17 | அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளுக்கான டிஜிட்டல் அரசாங்கத்தைக் கட்டியெழுப்புவது தொடர்பான கருத்தரங்கு - சீனா | 01 | 14 நாட்கள் | - | - | வெளிநாடு | விடய அறிவை வளர்த்துக் கொள்ளுதல் |
| 18 | டிஜிட்டல் பொருளாதாரத்தில் ஐமுவு செயலியுடன் வலையமைப்புச் செய்யும் தொழில்நுட்பம் தொடர்பான பயிற்சி - மலேசியா | 01 | 14 நாட்கள் | - | - | வெளிநாடு | விடய அறிவை வளர்த்துக் கொள்ளுதல் |
| 19 | செல்லிடத் தொடர்பாடல் தொழில்நுட்பம் மற்றும் செயலி தொடர்பான உயர் கருத்தரங்கு -AIBO - சீனா | 01 | 14 நாட்கள் | - | - | வெளிநாடு | விடய அறிவை வளர்த்துக் கொள்ளுதல் |
| 20 | உலகலாவிய அபிவிருத்தி முன்னெடுப்பின் கீழ் உட்கட்டமைப்பு வசதி இணைப்பு மற்றும் ஒத்துழைப்பு தொடர்பான உயர் கருத்தரங்கு - சீனா | 01 | 14 நாட்கள் | - | - | வெளிநாடு | விடய அறிவை வளர்த்துக் கொள்ளுதல் |

அத்தியாயம் 07 இணக்க அறிக்கை

| இலக்கம் | ஏற்படைய தேவைப்பாடு | இணக்கப்பாட்டு நிலைமை (இணக்கமானது / இணக்கமற்றது) | இணக்கமற்ற தாயின் அதுபற்றி சுருக்கமாக விபரிக்க | எதிர்காலத்தில் இணக்கமற்ற தினை தவிர்ப்பதற்கு முன்மொழியும் சரியான நடவடிக்கையாது |
|----------|---|---|---|---|
| 1 | பின்வரும் நிதி அறிக்கைகள் / கணக்குகள் உரிய திகதியில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன | | | |
| 1.1 | வருடாந்த நிதி அறிக்கைகள் | இணக்கமானது | | |
| 1.2 | அரச அலுவலர்கள் முற்பணக் கணக்கு | இணக்கமானது | | |
| 1.3 | வணிக மற்றும் உற்பத்தி முற்பணக் கணக்குகள் (வர்த்தக முற்பணக் கணக்குகள்) | - | | |
| 1.4 | களஞ்சிய முற்பணக் கணக்கு | - | | |
| 1.5 | விசேட முற்பணக் கணக்கு | - | | |
| 1.6 | ஏனைய | - | | |
| 2 | புத்தகங்கள் மற்றும் பதிவுகளைப் பேணல் (நி.பி.445) | | | |
| 2.1 | பொது நிர்வாக சுற்றறிக்கை 267/2018 இன் படி நிலையான சொத்து பதிவேட்டை பராமரித்தல் மற்றும் இற்றைப்படுத்தல். | இணக்கமானது | | |
| 2.2 | ஆள்சார் வேதனாதிகள் பதிவு / தனிப்பட்ட ஊதிய அட்டைகளை புதுப்பித்தல் மற்றும் பராமரித்தல் | இணக்கமானது | | |
| 2.3 | கணக்காய்வு வினாக்கள் பதிவேட்டை புதுப்பித்தல் மற்றும் பராமரித்தல் | இணக்கமானது | | |
| 2.4 | உள்ளக கணக்காய்வு அறிக்கைகள் பதிவைப் புதுப்பித்தல் மற்றும் பராமரித்தல் | இணக்கமானது | | |
| 2.5 | அனைத்து மாதாந்த கணக்கு சுருக்கங்களையும் (CIGAS) தயார் செய்து பொது திறைசேரிக்கு உரிய திகதியில் | இணக்கமானது | | |
| 2.6 | காசோலை மற்றும் காசுக் கட்டளை பதிவேட்டை புதுப்பித்தல் மற்றும் பராமரித்தல். | இணக்கமானது | | |
| 2.7 | பொருட் பதிவேட்டினை புதுப்பித்தல் மற்றும் பராமரித்தல். | இணக்கமானது | | |
| 2.8 | கையிருப்புப் பதிவேட்டினை புதுப்பித்தல் மற்றும் பராமரித்தல். | இணக்கமானது | | |
| 2.9 | இழப்பு பதிவேட்டினை புதுப்பித்தல் மற்றும் பராமரித்தல். | இணக்கமானது | | |
| 2.10 | பொறுப்பு பதிவேட்டை புதுப்பித்தல் மற்றும் பராமரித்தல். | இணக்கமானது | | |
| 2.11 | அடிக்கட்டை புத்தகங்களின் (GA – N20) பதிவேட்டை புதுப்பித்தல் மற்றும் பராமரித்தல். | இணக்கமானது | | |

| இலக்கம் | ஏற்படைய தேவைப்பாடு | இணக்கப்பாட்டு நிலைமை (இணக்கமானது/ இணக்கமற்றது) | இணக்கமற்ற தாயின் அதுபற்றி சுருக்கமாக விபரிக்க | எதிர்காலத்தில் இணக்கமற்ற தினை தவிர்ப்பதற்கு முன்மொழியும் சரியான நடவடிக்கையாது |
|----------|--|--|---|---|
| 3 | நிதிக் கட்டுப்பாட்டுக்கான பணிகளை ஒப்படைத்தல் (நி.பி. 135) | | | |
| 3.1 | நிதி அதிகாரங்கள் நிறுவனத்திற்குள் பகிரப்பட்டன. | இணக்கமானது | | |
| 3.2 | நிதி அதிகாரங்கள் பகிரப்படுகின்றமை பற்றி நிறுவனத்திற்குள் தெரியப்படுத்தப்பட்டது. | இணக்கமானது | | |
| 3.3 | ஒவ்வொரு கொடுக்கல் வாங்கலும் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அலுவலர்கள் மூலம் இடம்பெறும் வகையில் அதிகாரம் ஒப்படைக்கப்பட்டது. | இணக்கமானது | | |
| 3.4 | 2014.05.11 திகதிய அரசு கணக்கு சுற்றறிக்கை இல. 171/2004 இன் படி, அரசு ஊதிய மென்பொருள் தொகுப்பின் செயல்பாடுகளை கணக்காளர்களின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டு மேற்கொள்ளுதல். | இணக்கமானது | | |
| 4 | வருடாந்த திட்டத்தினைத் தயாரித்தல் | | | |
| 4.1 | வருடாந்த நடவடிக்கைத் திட்டத்தைத் தயாரித்தல். | இணக்கமானது | | |
| 4.2 | வருடாந்த கொள்முதல் திட்டத்தைத் தயாரித்தல். | இணக்கமானது | | |
| 4.3 | வருடாந்த உள்ளகக் கணக்காய்வுத் திட்டத்தைத் தயாரித்தல். | இணக்கமானது | | |
| 4.4 | வருடாந்த மதிப்பீட்டைத் தயாரித்து அதை தேசிய வரவுசெலவுத் திட்டத் திணைக்களத்திற்கு (NBD) உரிய திகதியில் சமர்ப்பித்தல். | இணக்கமானது | | |
| 4.5 | வருடாந்த காகப் பாய்ச்சல் அறிக்கையை உரிய திகதியில் திறைசேரி செயற்பாட்டுத் திணைக்களத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. | இணக்கமானது | | |
| 5 | கணக்காய்வு விசாரணைகள் | | | |
| 5.1 | அனைத்து கணக்காய்வு வினாக்களுக்கும் கணக்காய்வாளர் நாயகத்துக்கு குறிப்பிட்ட திகதியில் பதில் அளிக்கப்பட்டுள்ளது. | இணக்கமானது | | |
| 6 | உள்ளகக் கணக்காய்வு | | | |
| 6.1 | நி.பி. 134 (2) DMA/ 2019 -1 இன்படி, ஆண்டின் தொடக்கத்தில் கணக்காய்வாளர் நாயகத்துடன் கலந்தாலோசித்த பின்னர் உள்ளக கணக்காய்வு திட்டத்தைத் தயாரித்தல். | இணக்கமானது | | |
| 6.2 | அனைத்து உள்ளக கணக்காய்வு அறிக்கைகளுக்கும் ஒரு மாதத்திற்குள் பதிலளித்தல். | இணக்கமானது | | |
| 6.3 | அனைத்து உள்ளக கணக்காய்வு அறிக்கைகளின் நகல்களையும் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் சட்டத்தின் துணைப்பிரிவு 40 (4) இன் அடிப்படையில் கணக்காய்வாளர் நாயகத்துக்கு சமர்ப்பித்தல். | இணக்கமானது | | |

| இலக்கம் | ஏற்படைய தேவைப்பாடு | இணக்கப்பாட்டு நிலைமை (இணக்கமானது/ இணக்கமற்றது) | இணக்கமற்ற தாயின் அதுபற்றி சுருக்கமாக விபரிக்க | எதிர்காலத்தில் இணக்கமற்ற தினை தவிர்ப்பதற்கு முன்மொழியும் சரியான நடவடிக்கையாது |
|----------|---|--|---|---|
| 6.4 | அனைத்து உள்ளக கணக்காய்வு அறிக்கைகளின் நகல்களையும் 134 (3) நிதி பிரமானக் குறிப்பின் அடிப்படையில் கணக்காய்வாளர் நாயகத்துக்கு வழங்குதல். | இணக்கமானது | | |
| 7 | கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழு | | | |
| 7.1 | DMA 2019 -1 சுற்றறிக்கையின் படி ஆண்டுக்கு குறைந்தது 04 கணக்காண்வு மற்றும் முகாமைத்துவக் குழுக் கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. | இணக்கமானது | | |
| 8 | ஆதன முகாமைத்துவம் | | | |
| 8.1 | ஆதன முகாமைத்துவ சுற்றறிக்கை இல. 01/2017, சொத்து பெறுகை மற்றும் அகற்றல் பற்றிய தகவல்களை கம்பரோலர் ஜெனரல் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். | இணக்கமானது | | |
| 8.2 | மேற்கண்ட சுற்றறிக்கையின் 13 ஆம் அத்தியாயத்தின்படி, சுற்றறிக்கையின் விதிகளை அமுல்படுத்துவதற்கும், அத்தகைய அதிகாரியை கம்பரோலர் ஜெனரல் அலுவலகத்திற்கு அனுப்புவதற்கும் பொருத்தமாதொரு தொடர்பு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். | இணக்கமானது | | |
| 8.3 | அரசு நிதி சுற்றறிக்கை இல. 05/2016 இன் படி, பொருட்கள் கணக்கெடுக்கப்பட்டு, தொடர்புடைய அறிக்கைகள் கணக்காய்வாளர் நாயகத்துக்கு உரிய திகதியில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. | இணக்கமானது | | |
| 8.4 | சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்ட காலகட்டத்தில் வருடாந்த கணக்கெடுப்பு மூலம் அதிகப்படியான, குறைபாடுகள் மற்றும் பிற பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளன. | இணக்கமானது | | |
| 8.5 | நி.பி 772 இன் படி கழிக்கப்பட்ட பொருட்களை அகற்றுதல் இடம்பெற்றது | இணக்கமானது | | |
| 9 | வாகன முகாமைத்துவம் | | | |
| 9.1 | குழும வாகனங்களுக்கான தினசரி இயக்க அறிக்கை மற்றும் மாதாந்த சுருக்க அறிக்கைகளைத் தயாரித்து அவற்றை உரிய திகதியில் கணக்காய்வாளர் நாயகத்துக்கு சமர்ப்பித்தல் | ஏற்படைய தல்ல | | |
| 9.2 | கழிப்பனவு செய்யப்பட்ட வாகனங்கள் கழிப்பனவு செய்யப்பட்டு 06 மாதங்களுக்குள் அகற்றப்படுதல் வேண்டும். | ஏற்படைய தல்ல | | |
| 9.3 | வாகன பதிவு புத்தகங்கள் பராமரிக்கப்படுவதுடன் புதுப்பிக்கப்படுதல் வேண்டும். | இணக்கமானது | | |
| 9.4 | ஒவ்வொரு வாகன விபத்து சம்பந்தமாகவும் நி.பி 103,104,109 மற்றும் 110 இன்படி நடவடிக்கை எடுக்கப்படுதல் வேண்டும். | ஏற்படைய தல்ல | | |

| இலக்கம் | ஏற்படைய தேவைப்பாடு | இணக்கப்பாட்டு நிலைமை (இணக்கமானது/இணக்கமற்றது) | இணக்கமற்ற தாயின் அதுபற்றி சுருக்கமாக விபரிக்க | எதிர்காலத்தில் இணக்கமற்ற தினை தவிர்ப்பதற்கு முன்மொழியும் சரியான நடவடிக்கையாது |
|-----------|---|---|---|---|
| 9.5 | 2016.12.29 திகதிய பொது நிர்வாக சுற்றறிக்கை இல. 2016/30 இன் பத்தி 3.1 இன் விதிகளின்படி வாகனங்களின் எரிபொருள் பாவனையினை மீண்டும் பரிசீலித்தல். | இணக்கமானது | | |
| 9.6 | குத்தகைக் காலத்தின் பின்னர், குத்தகை வாகனங்களின் பதிவு புத்தகங்களின் முழுமையான உரித்து மாற்றப்பட்டிருத்தல். | ஏற்படைய தல்ல | | |
| 10 | வங்கி கணக்குகளின் முகாமை | | | |
| 10.1 | உரிய திகதிகளில் வங்கி கணக்கிணக்க அறிக்கைகளைத் தயாரித்து சான்றுப்படுத்தி அவற்றை கணக்காய்வுக்கு சமர்ப்பித்தல். | இணக்கமானது | | |
| 10.2 | மீளாய்வு வருடத்தில் அல்லது அதற்கு முன்னைய வருடங்களிலிருந்து முன்கொண்டுவரப்பட்ட செயற்படாத வங்கிக் கணக்குகளைத் தீர்த்தல் | இணக்கமானது | | |
| 10.3 | வங்கி கணக்கிணக்க அறிக்கையில் வெளிப்படுத்தப்பட வேண்டிய நிலுவைகளை வெளிப்படுத்துதல் மற்றும் சரிசெய்தல் மற்றும் ஒரு மாதத்திற்குள் அத்தகைய நிலுவைகளை தீர்த்தல். | இணக்கமானது | | |
| 11 | நிதி ஏற்பாட்டினைப் பயன்படுத்தல் | | | |
| 11.1 | ஒதுக்கீடு செய்யப்பட்ட ஏற்பாடுகளை வரையறைகளை மீறாதபடி செலவிடல். | இணக்கமானது | | |
| 11.2 | நி.பி. 94 (1) இன் படி செய்யப்பட்ட ஒதுக்கீட்டிலிருந்து பயன்படுத்தியதன் பின்னர் வருட இறுதியில் எஞ்சிய ஏற்பாட்டு வரம்பை மீறாத பொறுப்புக்கள் தொடர்ந்திருக்கும். | இணக்கமானது | | |
| 12 | அரச அலுவலர்களின் முற்பணக் கணக்கு | | | |
| 12.1 | எல்லைகளுக்கு இணங்குதல் | இணக்கமானது | | |
| 12.2 | நிலுவையிலுள்ள கடன் நிலுவை குறித்து சரியான நேரத்தில் பகுப்பாய்வு செய்திருத்தல். | இணக்கமானது | | |
| 12.3 | ஒரு வருடத்திற்கும் மேலாக நிலுவையில் உள்ள கடன்களை அடைத்தல் | இணக்கமானது | | |
| 13 | பொது வைப்புக் கணக்கு | | | |
| 13.1 | காலாவதியான வைப்புக்களை அகற்றுவதற்கு நி.பி 571 பிரகாரம் நடவடிக்கை எடுத்தல் | இணக்கமானது | | |
| 13.2 | பொது வைப்புகளுக்கான கட்டுப்பாட்டு கணக்கை புதுப்பித்தல் மற்றும் பராமரித்தல் | இணக்கமானது | | |

| இலக்கம் | ஏற்படைய தேவைப்பாடு | இணக்கப்பாட்டு நிலைமை (இணக்கமானது/ இணக்கமற்றது) | இணக்கமற்ற தாயின் அதுபற்றி சுருக்கமாக விபரிக்க | எதிர்காலத்தில் இணக்கமற்ற திணை தவிர்ப்பதற்கு முன்மொழியும் சரியான நடவடிக்கையாது |
|-----------|---|--|---|---|
| 14 | முன்பணக் கணக்கு | | | |
| 14.1 | மீளாய்வு ஆண்டின் இறுதியில் காசுப் புத்தகத்தில் மீதி திறைசேரி செயற்பாட்டுத் திணைக்களத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது | இணக்கமானது | | |
| 14.2 | நி.பி. 371 இன் அடிப்படையில் தற்செயலான இடைக்கால வழங்கல், அத்தகைய பணி நிறைவடைந்து மாதத்திற்குள் தீர்க்கப்படும் | இணக்கமானது | | |
| 14.3 | நி.பி. 371 இன் படி அங்கீகரிக்கப்பட்ட எல்லையை மீறாதவாறு தற்காலிக இடைக்கால பணிமுற்பணத்தை வழங்கல் | இணக்கமானது | | |
| 14.4 | மாதந்தோறும் திறைசேரி புத்தகங்களுடன் கணக்கு மீதி கணக்கிணக்கம் செய்யப்படுதல் வேண்டும் | இணக்கமானது | | |
| 15 | வருமானக் கணக்கு | | | |
| 15.1 | விதிகளின்படி சேகரிக்கப்பட்ட வருமானத்தை திருப்பிச் செலுத்தியிருக்க வேண்டும் | - | | |
| 15.2 | திரட்டப்பட்ட வருமானம் வைப்புக் கணக்கில் வரவு வைக்காமல் நேரடியாக வருமானத்திற்கு வரவு வைக்கப்பட வேண்டும் | - | | |
| 15.3 | நி.பி 176 இன் படி நிலுவைத் தொகையை கணக்காய்வாளர் நாயகத்துக்குச் சமர்ப்பித்தல் | - | | |
| 16 | மனித வள முகாமைத்துவம் | | | |
| 16.1 | அங்கீகரிக்கப்பட்ட ஊழியர்களின் எல்லைக்குள் பணியாளர்களைப் பராமரித்தல் | இணக்கமானது | | |
| 16.2 | ஊழியர்களின் அனைத்து உறுப்பினர்களுக்கும் கடமைகளின் எழுதப்பட்ட பட்டியல்களை வழங்குதல் | இணக்கமானது | | |
| 16.3 | 2017.09.20 எனும் தேதியிட்ட முகாமைத்துவ சேவைகள் சுற்றறிக்கை இல. 04/2017 இன் படி அனைத்து அறிக்கைகளும் முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. | இணக்கமானது | | |
| 17 | பொது மக்களுக்கான தகவல் வழங்கல் | | | |
| 17.1 | தகவல் உரிமைச் சட்டம் மற்றும் ஒழுங்குமுறைகளின் அடிப்படையில் தகவல் அதிகாரி ஒருவரை நியமித்து தகவல் வழங்கும் அட்டவணை ஒன்றை இற்றைப்படுத்தி பேணிவருதல். | இணக்கமானது | | |
| 17.2 | நிறுவனம் பற்றிய தகவல்களை அதன் வலைத்தளத்தின் மூலம் வழங்குதல் மற்றும் வலைத்தளம் அல்லது மாற்று வழிகள் வழியாக நிறுவனத்தின் மீதான பொது கருத்துகள் / குற்றச்சாட்டுகளை எளிதாக்குதல். | இணக்கமானது | | |
| 17.3 | தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் 8 மற்றும் 10 பிரிவுகளின் படி ஆண்டுக்கு இரண்டு அல்லது ஒரு முறை அறிக்கைகளை சமர்ப்பித்தல். | இணக்கமானது | | |

| இலக்கம் | ஏற்படைய தேவைப்பாடு | இணக்கப்பாட்டு நிலைமை (இணக்கமானது/ இணக்கமற்றது) | இணக்கமற்ற தாயின் அதுபற்றி சுருக்கமாக விபரிக்க | எதிர்காலத்தில் இணக்கமற்ற தினை தவிர்ப்பதற்கு முன்மொழியும் சரியான நடவடிக்கையாது |
|-----------|---|--|---|---|
| 18 | பிரசைகள் பட்டயத்தினைச் செயற்படுத்தல் | | | |
| 18.1 | பொது நிர்வாகம் மற்றும் முகாமைத்துவ சுற்றறிக்கை இல. 05/2008 மற்றும் 05/2018 (1) இன் படி பிரசைகள் பட்டயம் / பிரசைகள் வாடிக்கையாளர் சாசனத்தை உருவாக்குதல் மற்றும் செயற்படுத்துதல். | இணக்கமானது | | |
| 18.2 | சுற்றறிக்கையின் பத்தி 2.3 ஐப் பொறுத்தவரை, பிரசைகள் பட்டயம் / பிரசைகள் வாடிக்கையாளர் சாசனத்தை செயல்படுத்தவும் அதை கண்காணிக்கவும் மதிப்பீடு செய்யவும் நிறுவனம் ஒரு பொறிமுறையை அமைத்துள்ளது. | இணக்கமானது | | |
| 19 | மனித வள திட்டத்தினைத் தயாரித்தல் | | | |
| 19.1 | 2018.01.24 திகதிய பொது நிர்வாக சுற்றறிக்கை இல. 02/2018 இன் இணைப்பு 02 படிவத்தின் அடிப்படையில் மனித வளத் திட்டம் தயாரித்தல். | இணக்கமானது | | |
| 19.2 | ஊழியர்களின் ஒவ்வொரு உறுப்பினருக்கும் ஆண்டுக்கு குறைந்தபட்சம் 12 மணி நேரத்திற்கும் குறையாமல் பயிற்சி வாய்ப்புகளை மேற்கண்ட மனித வள திட்டத்தில் உறுதி செய்ய வேண்டும். | இணக்கமானது | | |
| 19.3 | மேற்கண்ட சுற்றறிக்கையின் இணைப்பு 01 இல் கொடுக்கப்பட்டுள்ள படிவத்தின் அடிப்படையில் அனைத்து ஊழியர்களுக்கும் வருடாந்த செயற்திறன் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. | இணக்கமானது | | |
| 19.4 | மேற்கண்ட சுற்றறிக்கையின் 6.5 வது பந்திக்கு ஏற்ப மனிதவள மேம்பாட்டுத் திட்டம், திறன் மேம்பாட்டுத் திட்டங்கள் மற்றும் திறன் மேம்பாட்டுத் திட்டங்களை செயற்படுத்தல் ஆகியவற்றின் பொறுப்பில் ஒரு முத்த அதிகாரியை நியமித்தல். | இணக்கமானது | | |
| 20 | கணக்காய்வு பந்திகளுக்கான பொறுப்புக்கள் | | | |
| 20.1 | முந்தைய ஆண்டிற்கான கணக்காய்வாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்ட கணக்காய்வு பந்திகளால் சுட்டிக்காட்டப்பட்ட குறைபாடுகளை சரிசெய்தல் | இணக்கமானது | | |



ජාතික විගණන කාර්යාලය

தேசிய கணக்காய்வு அலுவலகம்

NATIONAL AUDIT OFFICE



ඇමුණුම 01
பின்னிணைப்பு 01
Annexure 01

මගේ අංකය
எனது இல.
My No.

TPD/E/DITM/2/23/01

ඔබේ අංකය
உமது இல.
Your No.

දිනය
திகதி
Date

2024 මැයි 28 දින

ගණන්දීමේ නිලධාරී

තොරතුරු තාක්ෂණ කළමනාකරණ දෙපාර්තමේන්තුව

ශීර්ෂය - 329 තොරතුරු තාක්ෂණ කළමනාකරණ දෙපාර්තමේන්තුවේ 2023 දෙසැම්බර් 31 දිනෙන් අවසන් වර්ෂය සඳහා වූ මූල්‍ය ප්‍රකාශන පිළිබඳව 2018 අංක 19 දරන ජාතික විගණන පනතේ 11(1) වගන්තිය ප්‍රකාරව විගණකාධිපති සම්පිණ්ඩන වාර්තාව

1. මූල්‍ය ප්‍රකාශන

1.1 මතය

ශීර්ෂය - 329 තොරතුරු තාක්ෂණ කළමනාකරණ දෙපාර්තමේන්තුවේ 2023 දෙසැම්බර් 31 දිනට මූල්‍ය තත්ත්ව ප්‍රකාශනය, එදිනෙන් අවසන් වර්ෂය සඳහා වූ මූල්‍ය කාර්යසාධන ප්‍රකාශනය හා මුදල් ප්‍රවාහ ප්‍රකාශනය සහ ප්‍රමාණාත්මක ගිණුම්කරණ ප්‍රතිපත්තිවලට අදාළ තොරතුරු ද ඇතුළත් මූල්‍ය ප්‍රකාශනවලට අදාළ සටහන්වලින් සමන්විත 2023 දෙසැම්බර් 31 දිනෙන් අවසන් වර්ෂය සඳහා වූ මූල්‍ය ප්‍රකාශන, 2018 අංක 19 දරන ජාතික විගණන පනතේ විධිවිධාන සමඟ සංයෝජිතව කියවිය යුතු ශ්‍රී ලංකා ප්‍රජාතාන්ත්‍රික සමාජවාදී ජනරජයේ ආණ්ඩුක්‍රම ව්‍යවස්ථාවේ 154(1) ව්‍යවස්ථාවේ ඇතුළත් විධිවිධාන ප්‍රකාර මාගේ විධානය යටතේ විගණනය කරන ලදී. 2018 අංක 19 දරන ජාතික විගණන පනතේ 11(1) වගන්තිය ප්‍රකාරව තොරතුරු තාක්ෂණ කළමනාකරණ දෙපාර්තමේන්තුව වෙත ඉදිරිපත් කරනු ලබන මෙම මූල්‍ය ප්‍රකාශන පිළිබඳව මාගේ අදහස් දැක්වීම් හා නිරීක්ෂණයන් මෙම වාර්තාවේ සඳහන් වේ. 2018 අංක 19 දරන ජාතික විගණන පනතේ 11(2) වගන්තිය ප්‍රකාරව ගණන්දීමේ නිලධාරී වෙත වාර්ෂික විස්තරාත්මක කළමනාකරණ විගණන වාර්තාව යථා කාලයේදී ඉදිරිපත් කරනු ලැබේ. ශ්‍රී ලංකා ප්‍රජාතාන්ත්‍රික සමාජවාදී ජනරජයේ ආණ්ඩුක්‍රම ව්‍යවස්ථාවේ 154(6) ව්‍යවස්ථාව සමඟ සංයෝජිතව කියවිය යුතු 2018 අංක 19 දරන ජාතික විගණන පනතේ 10 වගන්තිය ප්‍රකාරව ඉදිරිපත් කළ යුතු විගණකාධිපති වාර්තාව යථා කාලයේදී පාර්ලිමේන්තුව වෙත ඉදිරිපත් කරනු ලැබේ.

තොරතුරු තාක්ෂණ කළමනාකරණ දෙපාර්තමේන්තුවේ මූල්‍ය ප්‍රකාශනවලින් 2023 දෙසැම්බර් 31 දිනට තොරතුරු තාක්ෂණ කළමනාකරණ දෙපාර්තමේන්තුවේ මූල්‍ය තත්ත්වය සහ එදිනෙන් අවසන් වර්ෂය සඳහා මූල්‍ය කාර්යසාධනය හා මුදල් ප්‍රවාහ ප්‍රකාශය පොදුවේ පිළිගත් ගිණුම්කරණ මූලධර්මවලට අනුකූලව සත්‍ය හා සාධාරණ තත්ත්වයක් පිළිබිඹු කරන බව මා දරන්නා වූ මතය වේ.

1.2 මතය සඳහා පදනම

ශ්‍රී ලංකා විගණන ප්‍රමිතීන්ට (ශ්‍රී.ලං.වි.ප්‍ර) අනුකූලව මා විගණනය සිදු කරන ලදී. මෙම විගණන ප්‍රමිතීන්ට යටතේ වූ මාගේ වගකීම, මෙම වාර්තාවේ මූල්‍ය ප්‍රකාශන විගණනය සම්බන්ධයෙන් විගණකගේ වගකීම යන කොටසේ තවදුරටත් විස්තර කර ඇත. මාගේ මතය සඳහා පදනමක් සැපයීම උදෙසා මා විසින් ලබා ගෙන ඇති විගණන සාක්ෂි ප්‍රමාණවත් සහ උචිත බව මාගේ විශ්වාසයයි.

1.3 මූල්‍ය ප්‍රකාශන සම්බන්ධයෙන් ප්‍රධාන ගණන්දීමේ නිලධාරීගේ හා ගණන්දීමේ නිලධාරීගේ වගකීම

පොදුවේ පිළිගත් ගිණුම්කරණ මූලධර්මවලට අනුකූලව හා 2018 අංක 19 දරන ජාතික විගණන පනතේ 38 වගන්තියේ සඳහන් විධිවිධානවලට අනුකූලව සත්‍ය හා සාධාරණ තත්ත්වයක් පිළිබිඹු කෙරෙන පරිදි මූල්‍ය ප්‍රකාශන පිළියෙල කිරීම හා වංචා සහ වැරදි හේතුවෙන් ඇති විය හැකි ප්‍රමාණාත්මක සාවද්‍ය ප්‍රකාශනයන්ගෙන් තොරව මූල්‍ය ප්‍රකාශන පිළියෙල කිරීමට හැකි වනු පිණිස අවශ්‍යවන අභ්‍යන්තර පාලනය තීරණය කිරීම ගණන්දීමේ නිලධාරීගේ වගකීම වේ. 2018 අංක 19 දරන ජාතික විගණන පනතේ 16(1) වගන්තිය ප්‍රකාරව දෙපාර්තමේන්තුව විසින් වාර්ෂික හා කාලීන මූල්‍ය ප්‍රකාශන පිළියෙල කිරීමට හැකිවන පරිදි ස්වකීය ආදායම්, වියදම්, වත්කම් හා බැරකම් පිළිබඳ නිසි පරිදි පොත්පත් හා වාර්තා පවත්වා ගෙන යා යුතුය.

ජාතික විගණන පනතේ 38(1)(ඇ) උප වගන්තිය ප්‍රකාරව දෙපාර්තමේන්තුවේ මූල්‍ය පාලනය සඳහා සඵලදායී අභ්‍යන්තර පාලන පද්ධතියක් සකස් කර පවත්වා ගෙන යනු ලබන බවට ගණන්දීමේ නිලධාරී සහතික විය යුතු අතර එම පද්ධතියේ සඵලදායීත්වය පිළිබඳව කලින් කල සමාලෝචනයක් සිදු කර ඒ අනුව පද්ධතිය ඵලදායී ලෙස කරගෙන යාමට අවශ්‍ය වෙනස්කම් සිදු කරනු ලැබිය යුතුය.

1.4 මූල්‍ය ප්‍රකාශන විගණනය පිළිබඳ විගණකගේ වගකීම

සමස්ථයක් ලෙස මූල්‍ය ප්‍රකාශන, වංචා හා වැරදි හේතුවෙන් ඇතිවන ප්‍රමාණාත්මක සාවද්‍ය ප්‍රකාශනයන්ගෙන් තොර බවට සාධාරණ තහවුරුවක් ලබාදීම සහ මාගේ මතය ඇතුළත් විගණන වාර්තාව නිකුත් කිරීම මාගේ අරමුණ වේ. සාධාරණ සහතිකවීම උසස් මට්ටමේ සහතිකවීමක් වන නමුත්, ශ්‍රී ලංකා විගණන ප්‍රමිති ප්‍රකාරව විගණනය සිදු කිරීමේදී එය සෑම විටම ප්‍රමාණාත්මක සාවද්‍ය ප්‍රකාශනයන් අනාවරණය කර ගන්නා බවට වන තහවුරු කිරීමක් නොවනු ඇත. වංචා සහ වැරදි තනි හෝ සාමූහික ලෙස බලපෑම නිසා ප්‍රමාණාත්මක සාවද්‍ය ප්‍රකාශනයන් ඇති විය හැකි අතර, එහි ප්‍රමාණාත්මක භාවය මෙම මූල්‍ය ප්‍රකාශන පදනම් කර ගනිමින් පරිශීලකයන් විසින් ගනු ලබන ආර්ථික තීරණ කෙරෙහි වන බලපෑම මත රඳා පවතී.

ශ්‍රී ලංකා විගණන ප්‍රමිති ප්‍රකාරව විගණනයේ කොටසක් ලෙස මා විසින් විගණනයේදී වෘත්තීය විනිශ්චය සහ වෘත්තීය සැකමුසුබවින් යුතුව ක්‍රියා කරන ලදී. මා විසින් තවදුරටත්,

- ප්‍රකාශ කරන ලද විගණන මතයට පදනමක් සපයා ගැනීමේදී වංචා හෝ වැරදි හේතුවෙන් මූල්‍ය ප්‍රකාශනවල ඇති විය හැකි ප්‍රමාණාත්මක සාවද්‍ය ප්‍රකාශයන් ඇතිවීමේ අවදානම් හඳුනාගැනීම හා තක්සේරු කිරීම සඳහා අවස්ථාවෝචිතව උචිත විගණන පරිපාටි සැලසුම් කර ක්‍රියාත්මක කරන ලදී. වරදවා දැක්වීම් හේතුවෙන් සිදුවන ප්‍රමාණාත්මක සාවද්‍ය ප්‍රකාශයන්ගෙන් සිදුවන බලපෑමට වඩා වංචාවකින් සිදුවන්නා වූ බලපෑම ප්‍රබල වන්නේ ඒවා දුස්ස්ඵ්‍යයන්, ව්‍යාජ ලේඛන සැකසීමෙන්, වේතනාන්විත මහභරීම්, වරදවා දැක්වීමෙන් හෝ අභ්‍යන්තර පාලනයන් මඟ හරීම් වැනි හේතු නිසා වන බැවිනි.
- අභ්‍යන්තර පාලනයේ සඵලදායීත්වය පිළිබඳව මතයක් ප්‍රකාශ කිරීමේ අදහසින් නොවුවද , අවස්ථාවෝචිතව උචිත විගණන පරිපාටි සැලසුම් කිරීම පිණිස අභ්‍යන්තර පාලනය පිළිබඳව අවබෝධයක් ලබා ගන්නා ලදී .
- හෙළිදරව් කිරීම් ඇතුළත් මූල්‍ය ප්‍රකාශනවල ව්‍යුහය සහ අන්තර්ගතය සඳහා පාදක වූ ගනුදෙනු හා සිද්ධීන් උචිත හා සාධාරණ අයුරින් මූල්‍ය ප්‍රකාශනවල ඇතුළත් බව ඇගයීම.
- මූල්‍ය ප්‍රකාශනවල ව්‍යුහය හා අන්තර්ගතය සඳහා පාදක වූ ගනුදෙනු හා සිද්ධීන් උචිත හා සාධාරණව ඇතුළත් වී ඇති බව සහ හෙළිදරව් කිරීම් ඇතුළත් මූල්‍ය ප්‍රකාශනවල සමස්ඵ ඉදිරිපත් කිරීම අගයන ලදී .

මාගේ විගණනය තුළදී හඳුනාගත් වැදගත් විගණන සොයාගැනීම්, ප්‍රධාන අභ්‍යන්තර පාලන දුර්වලතා හා අනෙකුත් කරුණු පිළිබඳව ගණන්දීමේ නිලධාරී දැනුවත් කරමි.

1.5 වෙනත් නෛතික අවශ්‍යතා පිළිබඳ වාර්තාව

2018 අංක 19 දරන ජාතික විගණන පනතේ 6(1) (ඇ) වගන්තිය ප්‍රකාරව පහත සඳහන් කරුණු මා ප්‍රකාශ කරමි.

- (අ) මූල්‍ය ප්‍රකාශන ඉකුත් වර්ෂය සමඟ අනුරූප වන බවට,
- (ආ) ඉකුත් වර්ෂයට අදාළ මූල්‍ය ප්‍රකාශන පිළිබඳව මා විසින් කර තිබුණු නිර්දේශ ක්‍රියාත්මක කර තිබුණි.

2. මූල්‍ය සමාලෝචනය

2.1 අග්‍රිම කළමනාකරණය

භාණ්ඩාගාර අග්‍රිම පිළිබඳව දෙපාර්තමේන්තුව විසින් ලබා දුන් තොරතුරු අනුව 2023 වර්ෂය සඳහා සැලසුම් කළ පරිදි ඉල්ලුම් කළ යුතු අග්‍රිම එකතුව රු.මිලිය 831.95 ක් වුවද, සමාලෝචිත වර්ෂය තුළ එකතුව රු.මිලියන 1,407.36 ක් ඉල්ලුම්කර තිබුණි. එහෙත් 2023 වර්ෂය සඳහා එකතුව රු.මිලියන 440.40 ක් පමණක් ලැබී තිබුණු බව වැඩිදුරටත් නිරීක්ෂණය විය.

2.2 වියදම් කළමනාකරණය

පහත කරුණු නිරීක්ෂණය කෙරේ.

- (අ) වැය විෂයයන් 06 ක් සඳහා මූලික ඇස්තමේන්තුගත ප්‍රතිපාදනය වූ රු.2,964,000 ක් ප්‍රමාණවත් නොවීම නිසා මු.රෙ.66 මගින් රු.9,122,300 ක් එනම්, මූලික ඇස්තමේන්තු ප්‍රතිපාදනයෙන් සියයට 5 සිට සියයට 720 දක්වා පරාසයකින් ප්‍රතිපාදන වැඩි කරගෙන තිබුණි.
- (ආ) වැය විෂයයන් 03 ක් සඳහා මූලික ඇස්තමේන්තුගත ප්‍රතිපාදනය වූ රු.983,705,000 කින් රු.10,768,300 ක ප්‍රමාණයක් ප්‍රතිපාදන අඩුකර වෙනත් වැය විෂයයන්ට මාරු කර තිබුණි.
- (ඇ) වැය විෂයය අංක 329-1-1-0-1408-0/11 - මෙහෙයුම් කල්බදු ක්‍රමයට ප්‍රසම්පාදිත වාහන සඳහා වාරික ගෙවීම් වෙනුවෙන් සමාලෝචිත වර්ෂය තුළදී මූලික ඇස්තමේන්තුගත ප්‍රතිපාදන සලසා නොගෙන මුදල් රෙගුලාසි 66 මගින් මාරුකර ගැනීම තුළින් රු.1,646,000 ක ප්‍රතිපාදන සලසාගෙන තිබුණි.
- (ඈ) සැලසුම් කරන ලද කාර්යයන් ඉටු කිරීමට වැය විෂයයන් 11 ක් සඳහා 2023 වර්ෂයේදී වෙන් කරන ලද රු.824,905,000 ක් වූ ශුද්ධ ප්‍රතිපාදනයෙන් රු.388,451,690 ක් උපයෝජනය කිරීමෙන් තොරව ඉතිරි වී පැවතුණි. එය එම වැය විෂයයන්ගේ මුළු ශුද්ධ ප්‍රතිපාදනයෙන් සියයට 13 සිට සියයට 67 ක සැලකිය යුතු පරාසයක් ගෙන තිබුණි.



2.3 බැරකම් හා බැඳීම්වලට එළඹීම

ITMIS ව්‍යාපෘතියේ මෙහෙයුම් හා නඩත්තු වෙනුවෙන් පසුගිය වර්ෂ 3ක කාර්තු 5 ක් වෙනුවෙන් ගෙවීමට නිභව කිලි රු.102,228,904 ක මුදලක් 2024 පෙබරවාරි 15 දින ගෙවා තිබුණි. එහෙත් එම වටිනාකම් 2023 වර්ෂයට අදාළ මූල්‍ය ප්‍රකාශන තුළ ඇතුළත් බැඳීම් හා බැරකම් පිළිබඳ ප්‍රකාශයෙහි, බැරකම් ලෙස දක්වා නොතිබුණි.

2.4 රජයේ නිලධාරීන්ගේ අත්තිකාරම් ගිණුම

නිලධාරීන් සඳහා අත්තිකාරම් බි ගිණුම යටතේ ණය ලබා දීමේදී ලංකා ප්‍රජාතාන්ත්‍රික සමාජවාදී ජනරජයේ ආයතන සංග්‍රහයේ xxiv පරිච්ඡේදයේ 14:11 වගන්තියට අනුව 23 වැනි පරිච්ඡේදයේ දක්වා ඇති විශ්‍රාම වැටුප පරිවර්තනය කිරීම සඳහා දෙනු ලබන අවලංගු කළ නොහැකි පොරොන්දු ප්‍රකාශයක් ලබා ගත යුතු වුවත්, සාමලෝචිත වර්ෂය තුළ නිලධාරීන් 11දෙනෙකු සඳහා එකතුව රු.626,888 ක ආපදා ණය ලබාදීමේදී ඉහත ප්‍රකාශය ලබාගෙන නොතිබුණු බව නිරීක්ෂණය විය.

2.5 නීති, රීති හා රෙගුලාසිවලට අනුකූල නොවීම

නීති, රීති හා රෙගුලාසි
 වලට යොමුව

අනුකූල නොවීම

- | | |
|--|--|
| 2023 දෙසැම්බර් 30 දිනැති අංක 5/2023 දරන රාජ්‍ය ගිණුම් දෙපාර්තමේන්තුවේ, රාජ්‍ය ගිණුම් මාර්ගෝපදේශයේ 7.7 ඡේදය | (i) මුදල් ප්‍රවාහ ප්‍රකාශයෙහි මෙහෙයුම් ක්‍රියාකාරකම්වලින් ජනිත වූ මුදල් ප්‍රවාහයන් යටතේ අත්තිකාරම් අයකර ගැනීම රු.4,457,102 ක් වුවත් එය රු.1,866,397 ක් ලෙස දක්වා තිබුණි. (ii) අත්තිකාරම් ගෙවීම් වෙනුවෙන් වැය කරන ලද මුදල රු.3,320,843 ක් වුවද එය රු.730,138 ක් ලෙස මුදල් ප්‍රවාහයේ දක්වා තිබුණි. (iii) මෙහෙයුම් ක්‍රියාකාරකම් සඳහා මුදල් වැය කිරීම් යටතේ පුද්ගල පඩිනඩි හා මෙහෙයුම් වියදම රු.429,117,831 ක් වුවද, එය රු.41,252,534 ක් ලෙස දක්වා තිබුණු අතර වෙනත් ප්‍රධාන ලෙජර |
|--|--|

රු.41,252,534 ක් ලෙස දක්වා තිබුණු අතර වෙනත් ප්‍රධාන ලෙජර ගිණුම් වියදම් රු.392,342,923 ක් මුදල් වැය කිරීම් ලෙස මුදල් ප්‍රවාහ ප්‍රකාශයේ වරදවා දක්වා තිබුණි. එමෙන්ම දෙපාර්තමේන්තුව විසින් වෙනත් වැය ශීර්ෂ වෙනුවෙන් දරන ලද රු.4,477,627 ක වියදම මුදල් ප්‍රවාහ ප්‍රකාශයේ දක්වා නොතිබුණි.

3. මෙහෙයුම් සමාලෝචනය


3.1 කාර්යසාධනය

3.1.2 ප්‍රසම්පාදනයන්

රාජ්‍ය ආයතන වෙත රාජ්‍ය විද්‍යුත් ප්‍රසම්පාදන පද්ධතිය හඳුන්වා දීම පිළිබඳව වූ 2018 ඔක්තෝබර් 23 දිනැති අංක 05/2018 හා 2019 දෙසැම්බර් 17 දිනැති අංක 08/2019 දරන රාජ්‍ය මුදල් චක්‍රලේඛය ප්‍රකාරව රාජ්‍ය ප්‍රසම්පාදන අස්ථිත්ව මිල සැඟවුම් ක්‍රමයට ප්‍රසම්පාදන කිරීමේදී විද්‍යුත් ප්‍රසම්පාදන පද්ධතිය භාවිතා කළ යුතු බව දක්වා තිබුණ ද දෙපාර්තමේන්තුව විසින් ඉහත චක්‍රලේඛය ප්‍රකාරව කටයුතු නොකර 2023 වර්ෂයේදී අවස්ථා 15 දී එකතුව රු.8,636,897 ක් වූ ප්‍රසම්පාදන අයිතමයන් මිල සැඟවුම් ක්‍රමයට සපයාගෙන තිබුණි.

4. මානව සම්පත් කළමනාකරණය

සමාලෝචිත වර්ෂය තුළ දෙපාර්තමේන්තුවේ ජ්‍යෙෂ්ඨ මට්ටමේ තනතුරු 03 ක් ද තෘතීයික මට්ටමේ තනතුරු 04 ක් ද, ද්විතීයික මට්ටමේ තනතුරු 09 ලෙස අනුමත තනතුරු සංඛ්‍යාව 16 කින් වැඩිකර ගෙන තිබුණි. ඒ අනුව දෙපාර්තමේන්තුවේ අනුමත තනතුරු සංඛ්‍යාව 73 ක් වූ අතර, ඉන් තනතුරු 21 ක් පුරප්පාඩුව පැවතුණි. ඒ අතුරින් ජ්‍යෙෂ්ඨ මට්ටම තනතුරු 03 ක් ද තෘතීයික මට්ටමේ තනතුරු 06 ක් ද, ද්විතීයික මට්ටමේ තනතුරු 11 ක් සහ ප්‍රාථමික මට්ටමේ තනතුරු 01 ක් ද විය.



බී.ඕ.ඩී. ප්‍රනාන්දු
ජ්‍යෙෂ්ඨ සහකාර විගණකාධිපති
විගණකාධිපති වෙනුවට